

## Tamil Murli Quiz 10-05-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் \_\_\_\_\_ ஆத்மாவாகப் பார்க்கிறார்.

- A. ☐ தேவதை
- B. ☐ பலகோடி மடங்கு பாக்கியம் நிறைந்த
- C. ☐ ஜோதி பிந்து
- D. ☐ புண்ணிய

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

\_\_\_\_\_ இருப்பவர்கள் ஒருபொழுதும் அபிமானத்தில் வரமுடியாது.

- A. ☐ ஆத்மா அபிமானியாக
- B. ☐ சுவமானத்தில்
- C. ☐ பரிஸ்தாவாக
- D. ☐ கர்மாதீத நிலையில்

Q.3) சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக:

சுவமானத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் \_\_\_\_\_ கொடுப்பதில் வள்ளலாக இருப்பார்கள்.

- A. ☐ மரியாதை
- B. ☐ சக்தி
- C. ☐ தைரியம்
- D. ☐ ஊக்கம் உற்சாகம்

Q.4) சரியான விடையை தேர்வு செய்யவும்:

சுவமானத்தில் இருப்பவர் சுயம் சம்பன்னமாக இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் \_\_\_\_\_ இருப்பார்.

- A. ☐ வள்ளலாக
- B. ☐ வரமளிப்பவராக
- C. ☐ இரக்க மனமுடையவராக
- D. ☐ சுகமளிப்பவராக

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

\_\_\_\_\_ செய்ய வேண்டிய வேலை, விழுந்திருப்பவரை தூக்கிவிடுவது.

- A. ☐ சகயோகியானவர்கள்
- B. ☐ பரிவாரத்தில் உள்ளவர்கள்
- C. ☐ இரக்க மனமுடையவர்கள்
- D. ☐ புண்ணிய ஆத்மா

Q.6) சரியா? தவறா? :

புண்ணிய ஆத்மாக்கள், மற்றதின் வசமாகிருப்பவரையும் சுதந்திரமானவர்களாக ஆக்குவார்கள். அடக்குமுறையின் அம்சம் கூட இருக்காது. இவரைத்தான் சுவமானத்தில் இருப்பவர் என்று கூறுவது. அந்த மாதிரியானவருக்கு தேக அபிமானம் ஒருபொழுதும் வரமுடியாது.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.7) சரியா? தவறா?

எப்பொழுதும் தன்னை ஆதி தேவனின் குழந்தை மாஸ்டர் ஆதிதேவன், ஆதிரத்தினம் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் என்ன காரியம் செய்தாலும் அது வீணானதாக இல்லாமல் பயனுள்ள சக்திசாலியானதாக இருக்கும். குமார் எந்தளவு சேவையிலே இருப்பாரோ அந்தளவு மாயாவை வென்றவராக இருப்பார்.

- A. ☐ சரி  
B. ☐ தவறு

Q.8) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:

பந்தனமற்ற நிலையின் அடையாளம் -----.

- A. ☐ நஷ்டமோக நிலை  
B. ☐ எப்பொழுதும் யோக சொருப நிலை  
C. ☐ நியார அவுர் பியார நிலை  
D. ☐ பற்றற்ற நிலை

Q.9) சரியா? தவறா? :

குமாரிகளை 100 பிராமணர்களை விட உத்தமமானவர்கள் ஒரு கன்யா என்று கூறுகிறார்கள். மேலும் குமாரர்கள் எத்தனை பேரை விட உயர்ந்தவர்கள். 7 சீதைகளுடன் ஒரு குமாரரை காண்பிக்கிறார்கள் என்றால் நீங்கள் 700 பிராமணர்களை விட உத்தமம் ஆவீர்கள்.

- A. ☐ சரி  
B. ☐ தவறு

Q.10) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:

மாயாவை வென்றவராக ஆவதற்கான சுலபமான வழி எப்போதும் தன்னை \_\_\_\_\_ என்று புரிந்து கொள்வது.

- A. ☐ டிரஸ்டி  
B. ☐ ஆத்மா  
C. ☐ சேவாதாரி  
D. ☐ பார்ட்தாரி